

Food Menu

உணவுப்பட்டியல்						
கீழமை	அதிகாலை	காலை உணவு	பிற்பகல்	மதிய உணவு	மாலை	கிரவு உணவு
திங்கள்	காஃபி	பொங்கல் பருப்பு சாம்பார் தேங்காய் சட்னி	தேநீர்	சாதம், முள்ளங்கிசாம்பார் கேரடபொரியல், மோர், மிளகு ரசம்	தேநீர்	இட்லி, புதினாச் சட்னி, தக்காளி சாம்பார்
செவ்வாய்	காஃபி	தோசை தேங்காய் சட்னி தக்காளி சாம்பார்	தேநீர்	சாதம், வெண்டைக்காய் காரக்குழம்பு, கோஸ்கூட்டு தக்காளி ரசம், மோர்	தேநீர்	சப்பாத்தி, பட்டாணி உருளைக்கிழங்கு குருமா
புதன்	காஃபி	இட்லி, காரச்சட்னி தக்காளி குருமா	தேநீர்	சாதம், முருங்கைக்காய் சாம்பார், கீரைப்பொரியல் பருப்பு ரசம், மோர்	தேநீர்	தோசை தக்காளி சாம்பார் தேங்காய் சட்னி
வியாழன்	காஃபி	ரவை உப்புமா தேங்காய் சட்னி	தேநீர்	சாதம், சுரைக்காய் தட்டைப்பயிறு குழம்பு, பீட்டுப் பொரியல் மோர், கொள்ளு ரசம்	தேநீர்	இட்லி, தேங்காய் சட்னி தக்காளி சாம்பார்
வெள்ளி	காஃபி	தோசை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா	தேநீர்	சாதம், கத்தரிக்காய் காரக்குழம்பு, பீன்ஸ் பொரியல், மோர், தக்காளி ரசம்	தேநீர்	சப்பாத்தி, பட்டாணி உருளைக்கிழங்கு குருமா
சனி	காஃபி	இட்லி, காரச்சட்னி பருப்பு சாம்பார்	தேநீர்	சாதம், கீரை சாம்பார் உருளைக்கிழங்கு பொரியல், பருப்பு ரசம், மோர்	தேநீர்	தோசை தக்காளி சாம்பார் தேங்காய் சட்னி
ஞாயிறு	காஃபி	சேமியா உப்புமா தேங்காய் சட்னி	தேநீர்	சாதம், முட்டை குருமா ரசம், மோர்	தேநீர்	இட்லி, புதினாச் சட்னி குருமா குழம்பு

Dining Hall

